

ஆக்கியத்யம்

தேசிய கூட்டுறவுச் சபையின் (யாழ் மாவட்டக்குழு) வெளியீடு

மலர் : 28

இதழ் : 3

இந்த இதழில் ...

ஆசிரியர் தலையக்கம்

கிளைக்குழுக்களுக்குப் பயிற்சி வகுப்புக்கள்
நடாத்தப்பட்டு வருகின்றன!

கூட்டுறவுக் கல்விக்கான
ஐந்தாண்டுத்திட்டம்

கூட்டுறவு இயக்கத்தில் இளைஞர்கள்
முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை
எவ்வாறு வகிக்கலாம்

எமது வீட்டுக் காய் கறித்தோட்டம்

நாட்டிற்கு நயம் தருவன

தெய்வத்தின் அபயகரம்

How Coops in My Area are Helping
In Community Development

My Home Garden

Control of Expenses

விழப்பாணம்

1972

கார்த்திகை

வாய்க்கிணிக்

தமிழ்நாடு (முதுகூட்டாய்) தாயகம் (புதுகூட்டாய்) தாயகம்

... கிணிக் ...

தமிழ்நாடு தாயகம்

தமிழ்நாடு தாயகம் (புதுகூட்டாய்) தாயகம்

தமிழ்நாடு தாயகம் (புதுகூட்டாய்) தாயகம்

தமிழ்நாடு தாயகம் (புதுகூட்டாய்) தாயகம்

தமிழ்நாடு தாயகம் (புதுகூட்டாய்) தாயகம்

தமிழ்நாடு தாயகம் (புதுகூட்டாய்) தாயகம்

தமிழ்நாடு தாயகம் (புதுகூட்டாய்) தாயகம்

How Coops in My Area are Helping
in Community Development

My Home Garden

Control of Excesses

85 : 58
3 : 3

தமிழ்நாடு தாயகம் (புதுகூட்டாய்) தாயகம்





ஐக்கியதீபம்

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”

மலர் 29 — யாழ்ப்பாணம், கார்த்திகை 1972 — இதழ் 3

நெறியாளர் குழுக்களின் கடமைகள்

புதிய ஆரம்பப் ப. நோ. கூ. சங்கங்களிலே இதுவரை தற்காலிக நெறியாளர் குழுக்களே இயங்கி வருகின்றன. கிளைக்குழுத் தேர்தல்கள் முடிவுற்றிருப்பதனால் வெகுவிரைவிலே பொதுச்சபைகள் கூடி நெறியாளரைத் தெரிவு செய்ய இருக்கின்றன. எனவே, இக்கட்டத்தில் நெறியாளர் குழுக்களின்

கடமைகளைச் சற்று ஆராய் வது சாலவும் பொருந்தும்.

இனிமேல் அமைக்கப்படவிருக்கும் நெறியாளர் குழு விலே ஐவர் பொதுச்சபையினால் தெரிவு செய்யப்பட இருப்பது ஈண்டு குறிக்கற்பாலது. தற்காலிக நெறியாளர் குழுக்களிலே ஆணையாளரால் நியமிக்கப்பட்டவரே இடம் பெற்றனர் என்பதும் நினைவு கூரற்பாலது.

மறுசீரமைப்பிற்கு முன்பு இருந்த ப. நோ. கூ. சங்கங்களின் நிருவாக சபைகள் நாளாந்த முகாமை யில் தலையிட்டு வந்ததினால் முகாமைச் சீர்கேடுகள் மலிந்திருந்தன என்று லெயிட்லோ அறிக்கை சுட்டிக்காட்டிற்று. நாளாந்த முகாமை பொதுமுகாமையாளிடம் விடப்படவேண்டுமென்றும் நெறியாளர்குழு கொள்கைகளைவரையறுத்து அவை செயற்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்யவேண்டுமென அவ் வழிகளை தகவுரை செய்தி.

இத்தகவுரைக்கேற்ப மறுசீரமைக்கப்பட்ட ப. நோ. கூ. சங்கங்களின் உபவிதிகளில் நெறியாளர் குழுக்கள் மீது சில கடமைகள் சுமத்தப்பட்டுள்ளன. சங்கத்தின் நிதிக்கொள்கையினையும், கொள்வனவுக் கொள்கையையும், ஆள்பணிக் கொள்கையினையும், நெறியாளர் குழுவகுப்பதோடு அதுவே விலை எல்லைகளையும் விதியோக்கக் கொள்கைகளையும் வரையறுக்கவேண்டும் மேலும், எந்த ஒரு புது முயற்சியிலும் செலவு செய்யமுடியு நெறியாளர் குழு

அதுபற்றிய சாத்தியப்பாடு அறிக்கைகளைப் பெற்று அவற்றை மதிப்பிடல் வேண்டும். இதேபோன்று பொதுமுகாமையாளரிடமிருந்து ஒவ்வொரு மாதமும் சங்கத்தைப் பற்றிய வளர்ச்சி அறிக்கைகளையும், வேறு விசேட அறிக்கைகளையும் பெற்று நெறியாளர் குழு பொது முகாமையாளருக்குத் தகுந்த ஆணைகளைப் பிறப்பிக்கவேண்டும். தவிர, கிளைப்பொதுக் கூட்டங்களும், கிளைக்குழுக்களும் தெரிவிக்கும் கருத்துக்களையும், அவை வழங்கும் ஆலோசனைகளையும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு நெறியாளர்குழு நிருவாகிகளைப் பணித்தல் வேண்டும். இக்கடமைகளை நோக்கும்போது நெறியாளர் குழுக்களின் பாரிய பொறுப்புக்களை நாம் நன்கு உணர முடியும்.

நெறியாளர்குழுவின் ஊக்கக் குறைவாலோ அல்லது அவர்கள் சட்டத்தையும் சங்கத்தின் உபவிதிகளையும் மேற்கொள்ளத் தவறியதின் விளைவாகவோ சங்கத்திற்கு ஏற்படும் நட்டத்திற்கு நெறியாளர் குழு வினது ஒவ்வொரு உறுப்பினரும் ஒருமித்தும், தனித்தும் பொறுப்பாளிகளாவர் என்பதை மனதிற் கொண்டு நெறியாளர் குழு உறுப்பினர் ஒவ்வொருவரும் செவ்வனே கடமையாற்றுவதல் வேண்டும்.

கிளைக்குழுக்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடாத்தப்பட்டு வருகின்றன!

கூட்டுறவுத் திணைக்களமும் தேசிய கூட்டுறவுச் சபையின் யாழ் கிளையும் இணைந்து கிளைக் குழுக்களுக்குப் போதனை வகுப்புகளை நடாத்திவருகின்றன. முதல் போதனை வகுப்பு பண்டத்தரிப்பு கோவிற்பற்று ப. நோ. கூ. சங்கத்தில் நடைபெற்றது. மூன்று கிளைக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு பண்டத்தரிப்பு கோயிற்பற்று ப. நோ. கூ. ச. தலைவர்திரு. ச. கந்தையா தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் கூறிய தாவது: சங்க உறுப்பினர்களுக்கும், பணியாளருக்கும் கல்வி புகட்டுவது தேசிய கூட்டுறவுச் சபையின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இக்கருத்தரங்கின் மூலம் தெளிவுபிறப்பதோடு தலைமைக் காரியாலயத்திற்கும் கிளைகளுக்குமிடையே நெருங்கிய பிணைப்பு ஏற்படும். கிளைகள்

செவ்வளவே இயங்காவிடின் சங்கங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். கிளைக்குழு உறுப்பினர்கள் கிளை உறுப்பினர்களின் கருத்துக்களை எமக்குத் தெரிவிப்பதோடு எமது கருத்துக்களையும் அவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.

பொருட்களின் தட்டுப் பாட்டைப்பற்றி அவர்குறிப்பிடும்போது கூறியதாவது: சங்கம் தனக்குக் கிடைக்கும் பொருள்களை நியாயமான முறையிலே விநியோகிக்க முயல்கின்றது. இவ்விநியோகத்தைப் பணியாளர் பாசுபாடின்றிச் செய்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கு கிளைக்குழுக்கள் விழிப்பாகக் கடமையாற்ற வேண்டும். இதுவரை சங்கங்கள் நுகர்ச்சிப் பொருள் விநியோகத்திலே தமது புலனைச் செலுத்தி வந்திருக்கின்றன. எதிர்காலத்தில் அபிவிருத்தியிலேயே சங்கங்கள் கூடிய கவனத்தைச்

செலுத்தவேண்டும். இயன்றளவு கூட்டுறவு இயக்கத்தில் இளைஞர்களை ஈடுபடச் செய்வதற்கு கிளைக்குழுக்கள் உறுதுணையாய் இருத்தல் வேண்டும்.

கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கு இத்தகைய கருத்தரங்குகள் இன்றியமையாதன என சிரேஷ்ட கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. K. S. பொன்னுத்துரை கூறினார். பெரிய சங்கங்கள் நிறுவப்பட்டால் அவை பொருளாதார ரீதியாக ஒப்பேற்றமடைய முடியும் என அரசாங்கம் கருதுகின்றது என்று குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் அபிவிருத்தி கூட்டுறவு இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றது. எனவே சங்கங்கள் செம்மையாக இயங்காவிடின் மக்களின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படும். மறுசீரமைப்பின் பின்பு இப்பொழுது 372 சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்தொகையினை 33 வீதத்தினால் குறைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. ஆனால் இது உடனடியாக நடைபெறப் போவதில்லை. ஒவ்வொரு உறுப்பினரும் தமது சங்கத்திலே

அக்கறை கொண்டவராய் இருத்தல் வேண்டும். கிளைக்குழுக்கள் செவ்வனே இயங்கினால்தான் சங்கங்கள் செம்மையாக நடைபெற முடியும். சங்கத்தின் வளர்ச்சி கிளைகளின் வளர்ச்சியில் தான் தங்கியிருக்கின்றது.

கிளைகளிலே இருப்பு எடுக்கப்படல் வேண்டும். சோர்வுகள் காணப்பட்டால் அதற்குப் பொறுப்பாகவுள்ள பணியாளர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். ஏனெனில் அத்தகையவர்கள் சங்கத்தினதும், சமுதாயத்தினதும் விரோதிகள். நேர்மையான ஊழியருக்கு ஊக்கமளிக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு வரவு செலவுத் திட்டம் இருத்தல் வேண்டும். அவப்பேரூச எமது சங்கங்களில் பல இத்தகைய திட்டங்களை நேரகாலத்தோடு தயாரிப்பதற்குத் தவறிவிட்டன. விற்பனையைப் பெருக்குவதில் கிளைக்குழு உறுப்பினர்கள் பெரிதும் உதவலாம். போதிய ஆதாயம் இருப்பின் சங்கங்கள் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு கிளையாக இருப்பதனால் உறுப்பினர்களுக்குத் தேவையான

சகல கடன்களையும் எளிதி
லே பெறலாம்.

யாழ்ப்பாண கூட்டுறவு
உதவி ஆக்க ஆணையாளர்
திரு. எஸ். நாகலிங்கம்
கூறியதாவது: ஆரம்பத்தில்
ஒருவித மயக்கநிலை நிலவிய
போதிலும் இப்பொழுது
கிளைக்குழுக்கள் திருப்திகர
மாக இயங்கிவருகின்றன.
கிளைக்குழுக்கள் மூலம் மறு
சீரமைப்பின் நோக்கங்களை
எய்த முடியும். திட்டமிடல்
மிகவும் அவசியம். செம்மை
யான வரவு செலவுத் திட்டம்
வகுக்கப்பட்டால்தான்
சங்கங்கள் வளர்ச்சியடைய
முடியும். புள்ளி விபரங்கள்
மூலம் மக்களுக்குச் செம்

மையான தகவல்கள்
கொடுக்கப்பட்டால் கலாட்
டாக்கள் குறையும். பணி
யாளர்கள் கடமையுணர்ச்சி
யோடு செயற்பட்டால்
தான் சங்கம் நன்னிலையில்
இருக்க முடியும்.

தேசிய கூட்டுறவுச் சபை
யின் யாழ். கிளைச் செயலா
ளர் திரு. பொ. செல்வரத்
தினம் பேசுகையில் கூறிய
தாவது: கிளைச் குழுக்களே
சங்கத்தின் முதுகெலும்பு
என்றால் அது மிகையாகாது.
ஐனசக்தி மலர்வதற்கு
கிளைக் குழுக்கள் ஏதுவாயி
ருக்கும் என்பதில் ஐய
மில்லை.



சர்வதேசக் கூட்டுறவுத்தினக் கட்டுரைப் போட்டி முடிவுகள்

சிரேஷ்ட பிரிவு

- முதலாவது: வேலாயுதன் குகதாஸ் (மகாஜனக் கல்லூரி)
இரண்டாவது: சாந்தி கதிர்காமசேகரம் (மகாஜனக் கல்லூரி)
மூன்றாவது: க. நாகேஸ்வரன் (மகாஜனக் கல்லூரி)

கனிஷ்ட பிரிவு

- முதலாவது — பிற்றர் தேவானந்த் (மகாஜனக் கல்லூரி)
இரண்டாவது — துளசீபாய் கந்தையா (மகாஜனக் கல்லூரி)
மூன்றாவது — ஞானலஜனி சிவஞானம் (மகாஜனக் கல்லூரி)

கூட்டுறவுக் கல்விக்கான ஐந்தாண்டுத்திட்டம் (1972—1976)

முகவுரை

இலங்கைக் கூட்டுறவு இயக்கத்தின் அமைப்பிலும் அது மேற்கொள்ளும் பணிகளிலும் இப்பொழுது பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாவ யாளர்களுக்குச் சேவையாற்றும் ஒரு நிறுவனம் என்ற நிலை மாறி இப்பொழுது அபிவிருத்தியோடு நெருங்கிய இணைப்பு அதற்கு ஏற்பட்டிருக்கின்றது. கூட்டுறவு இயக்கத்தின் மூலமே இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியினைக் குறிப்பாகக் கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதற்கு அரசு முனைகின்றது.

இப்புதிய பணிக்குக் கூட்டுறவு இயக்கத்தினைத் தயாராக்கும் பொருட்டே 1970 இல் கூட்டுறவுச் சங்கங்கள் மறுசீரமைக்கப்பட்டன. ஒருங்கிணைப்பின் மூலமும்

சங்கக் குலைவுகள் மூலமும் அப்பொழுது இருந்த 5818 ப. நோ. கூ. ச. சமாசங்களும் இணைக்கப்பட்டு அல்லது பதிவழிக்கப்பட்டு 372 பெரிய ஆரம்ப ப. நோ. கூ. சங்கங்களாகக் குறைக்கப்பட்டன. இப்புதிய சங்கங்களை அமைக்கும்போது பொருளாதார ஒப்பேற்றம் முக்கிய அளவு கோலாய் இருந்தது. பொருளாதார ரீதியாக வெற்றியடையக் கூடிய சங்கங்கள் தான் மறுசீரமைக்கப்பட்ட ப. நோ. கூ. சங்கங்களை நடாத்த வல்லமையுடையவர்களை வேலைக்கமர்த்த முடியும். கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும், நெசவுக் கூட்டுறவுச் சங்கங்களும் இவ்வாறு மறுசீரமைக்கப்படவிருக்கின்றன.

கூட்டுறவுச் சங்கங்கள் பெரியதாக அமைக்கப்படு

வதன் விளைவாக முகாமை தொடர்பான பிரச்சினைகள் சிக்கலாகியுள்ளன. இது வரை செயற்படுத்தப்பட்டு வந்த கூட்டுறவுக் கல்வித் திட்டம் புதிய தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாது. எனவே, கல்வித் திட்டத்தினை மாற்றி அமைத்தால்தான் முகாமையின் ஒவ்வொரு மட்டத்திலும் செம்மையான மனப்பான்மையையும் திறமைகளையும் உருவாக்கலாம். இவ்வாறு கூட்டுறவுக் கல்வித்திட்டத்தினை மாற்றியமைப்பது இன்றைய மிக அவசர தேவை எனலாம்.

இக்குறிக்கோளினை எய்தும் பொருட்டே மிக விரிவான ஐந்தாண்டுக் கூட்டுறவுக் கல்வித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பையும், அதாவது உறுப்பினர்கள், வருங்கால உறுப்பினர்கள், கிளைக்குழுக்கள், நெறியாளர்குழுக்கள், கூட்டுறவுப் பணியாளர், கூட்டுறவுத் திணைக்களத்தினதும் அதனுடன் தொடர்பான வேறு திணைக்களங்களின் பணியாளர்கள் ஆகியோரைப் பயிற்றுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இக்கல்வித்திட்டத்தின் செயற்பாட்

டிலேதான் கூட்டுறவு மறுசீரமைப்பின் வெற்றி பெருமளவு தங்கியிருக்கின்றது என்றால் மிகையாகாது.

இக்கல்வித்திட்டத்தினைத் தயாரிப்பதில் பொல்கொலகூட்டுறவுக் கல்லூரியின் அதிபரும் ஆசிரியர்களும் பெரிய உதவியாயிருந்தனர்.

திணைக்கள உத்தியோகத்தர் பயிற்சி

திணைக்கள உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு வேண்டிய செம்மையான மனப்பாங்குகளையும் திறமைகளையும் உருவாக்குவதே இவர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் குறிக்கோளாகும். சட்டப்படி அவர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள கடமைகளைத் தவிர கூட்டுறவு உத்தியோகத்தர்கள் கூட்டுறவுச் சங்கங்களை நெறிப்படுத்தி ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நல்கி சங்கங்களின் குடியாட்சிப்பாங்கான அடித்தளத்தைப் பலப்படுத்தி பொருளாதாரத்துறையிலும், சமூகத்துறையிலும் மாற்றம் காணும் ஒரு சூழ்நிலையில் சங்கங்கள் அம்மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கக்

கூடிய வகையில் செயற்கிற வேலை இயங்குவதற்கு அவர்கள் உதவ வேண்டும். இக்குறிக்கோள் எய்தும் பொருட்டும் கூட்டுறவு இயக்கத்தில் வேகமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதனாலும் இப்பொழுது நடைமுறையிலுள்ள பயிற்சிகளையும், பாட விதானங்களையும் திருத்தியமைக்க வேண்டியிருக்கின்றது. திருத்தியமைக்கப்பட்ட பயிற்சித்திட்டம் வருமாறு: (இச்சந்தர்ப்பத்தில் திணைக்கள உத்தியோகத்தர் என்னும் போது கூட்டுறவுத்

திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தரைக் குறிக்கும்)

பயிற்சிகள்

(1) பரிசோதகர்களின் முதற்பரிட்சைக்கான பயிற்சி.

(2) பரிசோதகர்களின் இரண்டாவது பரிட்சைக்கான பயிற்சி.

(3) ஆற்றுப்படுத்தற்பயிற்சிகள்.

(4) தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் விசேட பயிற்சிகள்.

(வளரும்)

கூட்டுறவுச் சங்கங்கள் பாடப்புத்தகங்களை விற்கும்

கூட்டுறவுச் சங்கங்கள் பாடப்புத்தகங்களை விற்கும் மொத்த விற்பனை நிறுவனங்களாகவும் இனிமேல் இயங்கும். யாழ். மாநகரசபை ப. நோ. கூ. ச. அச்சுவேலி ப. நோ. கூ. ச. புலோலி ப. நோ. கூ. ச. பருத்தித்துறை ப. நோ. கூ. ச. சுன்னாகம் ப. நோ. கூ. ச. சங்கானை ப. நோ. கூ. ச. காரைநகர்ப. நோ. கூ. ச. ஊர்காவற்றுறை ப. நோ. கூ. ச. சாவகச்சேரி ப. நோ. கூ. ச. ஆகிய சங்கங்கள் வடபகுதியில் பாடப்புத்தகங்களை மொத்த விற்பனை செய்யும்.

இத்திட்டம் குறித்து யாழ் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. S. நாகலிங்கம் தலைமையில் அண்மையில் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கங்களின் பிரதிநிதிகளும், தனிப்பட்ட பாடப்புத்தக வியாபாரிகளும் கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்களும், கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட பிரிவில் முதலாவது
பரிசு பெற்ற கட்டுரை

கூட்டுறவு இயக்கத்திலே இளைஞர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை எவ்வாறு வகிக்கலாம்?

— வேலாயுதன் குகதாஸ் —

மகாஜனக் கல்லூரி

தங்கள் பொருளாதார சுபீட்சத்தை வளர்க்க மக்கள் தாமாக விரும்பி, சமத்துவம் என்னும் அத்திவாரத்தில் மனிதப்பிறவிகளாக ஒன்று சேரும் சேர்க்கை முறையே கூட்டுறவு. பாலர்களுக்கும் முதியோர்களுக்கும் பாலமாகப் பார்வைக்குப்படும் நாம் தான் இளைஞர்கள். இளைஞர்கள் இயல்பாகவே இன்றிருக்கும் இயக்கங்கள் அனைத்திலும் பங்கு வகிக்கும்போது 'நாட்டுயர்வே கூட்டுயர்வாக' விளங்கும் கூட்டுறவு இயத்தில் முக்கியப்பங்கு வகிக்காதிருக்க எப்படி முடியும்? உழைப்பு, நேர்மை, உறுதி என்பவை இளைஞர்

களிடம் இயல்பாக விளங்கும் உணர்வுகளாகும். உழைப்பு, நேர்மை, உறுதி ஆகிய மூன்றும் இல்லாமல் எவ்வித கூட்டுறவும் வெற்றி பெறமுடியாது. ஆகவே இளைஞர்கள்தான் கூட்டுறவு இயக்கத்திலே கூடிய பங்கு வகிக்கவேண்டியவர்களாக விளங்குகின்றார்கள் என்று பெருமையாகக் கூற ஆசைப்படுகின்றேன். ஆனால் முதியவர்களை முற்றாக ஒடுக்கிவிட்டதாகக் கருதக்கூடாது; முதியவர்களின் முதிர்ந்த அனுபவத்தினால் அவர்கள் நிர்மாணித்துக்காட்டும் நல்வழியே இளைஞர்களாகிய எம் இயக்

சம் வெற்றியுடன் வீரநடையிடவேண்டும். யாரிடம் போதிய சக்தியும், முற்போக்கான ஆற்றலுமுண்டோ, அவற்றைப் பயன்படுத்தி விருத்திசெய்ய முன்னொருபோதும் கிடைக்காத சந்தர்ப்பங்கள் கூட்டுறவு இயக்கத்தில் அளிக்கப்படுகின்றன. இதனால் இளைஞர்களிடம் மறைந்துகிடக்கும் ஆற்றல்கள் வெளியாகி அபிவிருத்தி ஏற்படமுடியும். தவிர தீயவழிகளில் செலவிட்டோ, பாவிக்கப்படாமல் அழிந்து போகும் சக்தி, இதன்மூலம் பிரயோசனமும் சாதகமுமான வழிகளில் உபயோகிக்கவும் படுகின்றதாகும்.

பரந்த உலகம் விஞ்ஞானவிளைவுகளால் குறுகியதாகக்கொள்ளும் இன்றைய இளைஞர்களிடம் இயற்கையாகக்காணப்படும் முக்கிய பிரச்சினை வேலையில்லாத திண்டாட்டம். அதேவேளையில் ஊக்கமின்மையாலும், பொருளாதார நெருக்கடியாலும் பல்வேறு தொழில்களில் சீர்குலைந்த நிலையிலும் இருப்பதை நாம் காணலாம். இவற்றிலிருந்து விடுபடமுடியும் இளைஞர்கள் நிச்சயம் கூட்டுறவு இயக்கத்

திலே முக்கிய பங்கு வகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கத் தயங்கும் இளைஞர்கள் இவ்வின்னல்களிலிருந்து விடுபடமுடியாமல் அல்லற்படநேரிடும்!

இளைஞர்கள் கூட்டுறவு இயக்கம் மூலம் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைக்கொண்டு பண்ணைகள் நடாத்தலாம்; நெசவுசெய்து ஆடையற்ற அரைமனிதனை முழுமனிதனாக்கலாம்; மூலப்பொருட்களின் வகைகண்டு மூன்று மொழியினரும் வியக்கக் கைத்தொழில் நிலையங்களை நடாத்தலாம். முடிவாக இளைஞர்களது இத்தகைய கூட்டுறவு இயக்கப்பங்கினால் காட்டை, நாடாக மாற்றலாம்.

இளைஞர்களிடம் நிச்சயமாக முதலீட்டிற்கான பணம் இருக்க முடியாது. ஆனால் கூட்டுறவு இயக்கக் கக் கடனுதவ இளைஞர்களுக்காகவே முக்கியமாகக் கூட்டுறவு வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டது. பொருட்களை இளைஞர்கள் சந்தையில் விற்கும்போது ஏமாற்றப்படுகிறார்கள்; தரகர்கள் ஒருபகுதி இலாபத்தைச்

சுரண்டுகின்றார்கள். ஏன் சில சமயம் மீதிப்பணம்கூட ஒழுங்காகக் கிடைக்காது இன்னல் அடைகின்றார்கள். ஆனால் கூட்டுறவு இயக்கமான சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனங்கள் உடனேயே 60வீதம் பொருளின் விலையைக் கொடுத்துப் பொருளைக் கொள்வனவு செய்து விற்பனையின்பின் ஏற்படும் இலாபத்தின் பெரும்பகுதி பொருள் உற்பத்தியாளனையே அடையச் செய்திருக்கும் ஒப்பற்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பயன்பெற்று இளைஞர்கள் கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய இடம் வகிக்கலாம்.

சில்லறை வியாபாரி சமூகத்திற்கு உதவியான சேவை புரியும் வியாபாரிமாரில் ஒருவன் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. இது நகர்ப்புறங்களில் மட்டும்தான். கிராமப்புறங்களில் தனிப்பட்ட முறையில் வியாபாரம் நடத்தும் வியாபாரி நிச்சயம் நியாயமான விலையில் பொருட்களை விற்பது முடியாது. ஆகவே தான் நகர், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் எங்கும் எவர்க்கும் ஒரேமாதிரியாக இயங்கும் கூட்டுறவு இயக்கத்திலமைந்த சங்கக்கடைகள், இளைஞர்களாகிய

எம் ஆதரவு இருக்கும்போது சிறப்பாக வளர்ச்சியடைய முடியும். சங்கக்கடைகளுக்கு ஆதரவு அளிப்பதால் இளைஞர்கள் கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய பங்காற்ற முடியும்.

தத்தமது தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தலும் ஆடம்பர வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி அப்பணத்தை வங்கிகளில், குறிப்பாக கிராம வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றில் சேமித்தலும் இளைஞர்கள் தமது ஆரம்பத்திலேயே பழகிக்கொள்ள வேண்டிய ஒரு நற்பழக்கம். இதனால் கூட்டுறவு இயக்கம் பலப்படுத்தப்பட்டு இளைஞர்கள் முக்கிய பங்கை ஆற்றுவதாகக் கருத முடியும். கைத்தொழில் நிலையங்களையும் பண்டசாலைகளையும், மருத்துவ மனைகளையும், சிறுவர் பள்ளிக்கூடங்களையும், தொழில் நுட்பக் கல்விகளையும் இளைஞர்கள் கூட்டுறவாக அமைக்க முன்வருகின்றார்கள். ஆதரவு நல்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதனால் அங்கு முக்கிய பங்கை வகிக்கின்றார்கள்.

அவ்வப்போது சமூகத்தில் அங்கத்தவர்களின் கடமை, கூட்டுறவின் சட்டமுறை, சட்டம், அரசாங்கத்தின் பங்கு என்பவற்றை ஏனையவர்களுக்குத் தெளிவாகப் பரிபூரணமாக விளங்கக் கூடிய வகையில் பிரசாரக் கூட்டங்களைவும் கண்காட்சிகளையும் ஒழுங்கு செய்யக்கூடியவர்கள் இளைஞர்கள் தான் என்று கூறும்போது என் உள்ளம் பூரிப்படைகின்றது.

இன்னும் சங்கத்தை நிருவகிக்கும் ஒன்பது அங்கத்தவர்களில் குறைந்தது ஆறு அங்கத்தவர்களாவது துடிப்புமிக்க இளைஞர்களாக இருப்பது அவசியம். இளம்கன்று பயமறியாது. இளைஞர்கள் சங்கத்தில் இடம் பெறும் ஊழல்களை முனையிலேயே களைவதற்கும், சிறந்தபடி தீர்மானிக்கவும் எல்லோருடனும் சமத்துவமாக நடந்து கொள்ளவும், வேண்டிய உரிமைகளைப்பெறவும் தயங்காது முன்னின்று உழைப்பார்கள்; உழைக்கின்றார்கள். இதைவிட இனியென்ன பெரிய பங்கைத் தான் இளைஞர்கள் வகிக்க வேண்டும்?

ஆவேசம் அடையாமல் ஆறுதலாக ஆராய்ந்து பார்த்தால் அபிவிருத்தி

குறைந்த சங்கங்களை நோக்குமிடத்து அங்கு இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்காமை தான் முதலாய காரணமாக இருப்பது தெளிவாகத்தெரியும். ஆதியிலே இல்லாமல் பாதியிலே புகுந்துவிட்ட தீண்டாமைபோன்ற சமூக நோய்களையும், ஊழல்கள் போன்ற சங்க நோய்களையும் கொடுத்து இளைஞர்களின் உணர்ச்சிகளை வேறு புறங்களில் திசை திருப்பி தாம் பெரிய சுயநலவாதிகளாக விளங்குகின்றார்கள் சிலர் என்பதைக் கூற என் இளமைவேகம் பயப்படவில்லை.

சீர்குலையாத சமுதாயத்திலே, இளைஞர்கள்தான் சக்தி, அதாவது. உழைப்பு. நேர்மை, உறுதி ஆகிய சக்தி நிரம்பியவர்கள் என்பதை எவரும் மறைக்க, மறுக்க, மறக்க முடியாது. கூட்டுறவு இயக்கங்களிலுள்ள தம் தோழரோடு சேர்ந்தும், ஆற்றலும் ஆர்வமும் கொண்ட முதியவர்கள் அனுபவ வழியைக் கேட்டு அந்நல்வழியே கூட்டுறவு இயக்கங்கள் அச்சமின்றி உச்சிநோக்கி வீறு நடையிட இளைஞர்களது கூட்டுறவுதான் அவசியம் என்பது தெட்டத் தெளி (தொடர்ச்சி 17-ம் பக்கம்)

கனிஷ்ட பிரிவில்

இரண்டாவது பரிசு பெற்ற கட்டுரை

எமது வீட்டுக்

காய் கறித்தோட்டம்

—துளசிபாய் கந்தையா

ஏறக்குறைய இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பிரச்சினை முதலியன தோன்றி வீட்டன. இன்று அது தலைவிரித்தாடுகின்றது. இந்நிலைவரும் என்று முன்கூட்டியே அறிந்தவர்கள் தமது வீடுகளில் காய்கறித் தோட்டங்களை உருவாக்கினார்கள். இதை உத்தேசித்து எமது வீட்டிலும் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரு காய்கறித் தோட்டத்தை எமது தந்தையார் உண்டாக்கினார்.

எனது வீட்டின் பின் புறமுள்ள நிலப்பரப்பிலே தான் தந்தையார் அதை உண்டாக்கினார். அதை உண்டாக்குமுன் அப்பாவும் நாங்களும் அரும்பாடுபட்டு புல் பூண்டுகளை அழித்து நிலப்பரப்பைச் சுற்றி முட்கம்பியால் வேலி அமைத்

தோம். நிலத்தை நன்றாகக் கொத்தி நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றிற்குள் செல்வதற்கு பாதை அமைத்தோம். ஒரு பகுதியிலே கத்தரிச் செடிகளையும், மறுபகுதியில் வெண்டிச் செடிகளையும் நாட்டினோம். அவற்றிற்கு அழகான பாத்திகளை அண்ணுவரைந்தார். பின் அடுத்த பகுதியில் கீரையையும், மறுபகுதியில் மிளகாய்ச் செடிகளையும் நாட்டினோம். ஒவ்வொரு பகுதிகளுக்கும் செல்லும் பாதை ஓரங்களில் அழகழகான குரோட்டன் செடிகளை நாட்டினோம். முட்கம்பி வேலியிலே அவரை இனக் கொடிகளையும் புடோல் பாகல் போன்றவற்றையும் உண்டாக்கினோம்.

இவைகளைச் செய்து முடிப்பதற்கு எமக்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டன.

காய்கறிச் செடிகளையும், கொடிகளையும் நாம் நாட்டினால் மாத்திரம் போதுமா? அவற்றிற்குத் தண்ணீர் பாய்ச்சவும் வேண்டுமல்லவா? இதனால் நாம் ஒவ்வொரு வாரத்திலும் மூன்று நாட்கள் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சினோம். தண்ணீர் பாய்ச்சும் வேலையை அண்ணாவே மேற்கொண்டிருந்தார். களைபிடுங்கும் வேலை என்னுடையது. ஒவ்வொரு நாளும் விடியற்காலையிலே நான் தோட்டத்திற்குச் சென்று களை பிடுங்குவேன்.

இப்படியே மூன்று மாதங்கள் ஓடி மறைந்தன. செடிகள் யாவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பூத்துக் குலுங்கின. காலை யிலே நான் காலைக் கடன் களை யெல்லாம் முடித்துக் கொண்டு களை பிடுங்கச் செல்வேன். செல்லும் போது தூர நின்றே அவற்றின் அழகை வெகுவாக இரசிப்பேன். இப்போது கூட அக்காட்சி பசுமையாக நினைவில் நிற்கிறது.

எட்ட நின்று பார்க்கும் போது மஞ்சள் நிற வெண்டிப் பூக்களும், ஊதா நிறக் கத்தரிப்பூக்களும், வெள்ளை

நிற மிளகாய்ப் பூக்களும் காலைச் சூரியனின் செம்மஞ்சள் ஒளியில் கண்ணைக் கவரும் ரம்மியமான காட்சியாகத் தோன்றும். நான் நாடோறும் அக்காட்சியில் லயித்து என்னைமறந்த நிலையில் நின்று விடுவேன்.

சில நாட்களின் பின் செடிகளிலே பிஞ்சுகள் தோன்ற ஆரம்பித்தன. அவற்றைக்கண்ட நான் ஓடிச்சென்று அப்பாவை அழைத்து வந்து அவற்றைக் காட்டினேன். அவரும் அகமிக மகிழ்ந்து, “இப்பருவத்திலேயே உரம் பாவித்தால் செடிகள் நன்றாகக்காய்த்துப் பயன் தரும்” என்று உரத்தினை வாங்கி அவைகளுக்கு இட்டார். எமது முயற்சிகள் வீண்போகவில்லை. செடிகள் ஏராளமாகக் காய்த்து நற்பயனைத் தந்தன.

காய்கள் எல்லாம் பிடுங்கும் பருவமடைந்த அந்த நாட்களில் காலை வேலைகளில் தோட்டத்தைப் பார்ப்பவர்கள் அதன் அழகில் மயங்கிவிடுவார்கள். ஆம் அவ்வளவு அழகாக இருக்கும். கத்தரிச் செடிகள் எல்லாம் வெய்யிலுக்கு மின்னிக் கொண்டிருக்கும். மிளகாய்ப் பழங்களைப் பார்த்தால் பச்சைச் சேலையிலே சிவப்

புப் புள்ளிகளைப் போட்டாற் போலத் தோன்றும். வேலியில் தொங்கும் அவரை, பாகற் காய்களைப் பார்த்தால் ஓலைத்தோரணங்கள் போலத் தோன்றும். மறுபுறம் திரும்பினால் கீரை பச்சைப் பச்செலன்றிருக்கும். வேலியில் இருக்கும் புடலங்காய்களைப் பார்த்தால் பச்சைப் பாம்புகள் போலக் காட்சியளிக்கும். இவற்றையெல்லாம் பார்த்தால் நாள் முழுவதும் அங்கேயே இருக்கத்தான் தோன்றும்.

காட்சி கண்ணுக்கு விருந்தாகிறது என்பதற்காகக் காய்களை விட்டு வைக்க முடியுமா? அதனால் அவற்றையெல்லாம் பிடுங்கிச் சமையலுக்குப்பாவித்தவை

போக எஞ்சியவற்றை அண்டையிலுள்ளவர்களுக்கு விற்றோம். இப்படியே அச்செடிகள் இரண்டு வருடங்கள் நின்று பயனைத் தந்தன. இன்றைக்கும் அவை எங்களுக்குப் பயனைத் தருகின்றன. ஆனால் எத்தனை வருடங்கள் தான் ஒரே செடிகள் ஒரே இடத்தில் நின்று நற்பயனைத் தர முடியும்? இதை முன்னிட்டு அவற்றைப் பிடுங்கி வேறு இடத்தில் நட்பிட்டு தக்காளி, வாழை, வெங்காயம், பொன்னாங்காணி முதலியவற்றை நாட்ட உத்தேசித்திருக்கிறோம்.

ஊக்கமெடுத்தால் அவையும் இவற்றைப் போலவே பயனைத்தர முடியும் என நம்புகிறோம்.

(14-ம் பக்கத் தொடர்ச்சி)

கூட்டுறவு இயக்கத்திலே....

வாகச் சுட்டிக்காட்டியபின் அவர்களுக்கு இனி என்ன தான் இதைவிடப் பெரிய பங்கு இயக்கத்திலே இருக்க முடியும்? நாடு தன்னிறைவு அடையவும், வேலையில்லாப் பிரச்சினைக்குச் சவக்குழி

தோண்டவும், கூட்டுறவு இயக்கங்கள் யாவும் எங்கும் வெற்றியோசை எழுப்பவும் இக்கணமே இதயதாகம் உடைய இளைஞர் கூட்டுறவு இயக்கங்களில் முக்கியபங்கு வகிக்க ஒடோடி வாரீர்!

நாட்டிற்கு நயம் தருவன

பொ. மாணிக்கவாசகர்

யாழ் மாவட்ட விவசாய விரிவாக்க அதிபர்

“இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்லாள் நரும்”

ஒரு நாட்டின் உணவு உற்பத்தி அந்த நாட்டின் வருடாந்தச் சனப்பெருக்கத்தின் வீகிதத்துடனாகுதல் சரிவர முன்னேற்றமடைய வேண்டும். பூமாதேவி இயற்கையாகத் தன்னலம் கருதாது ஈவாள். பசி பட்டினியின்றிச் சீரும் நிறப்புமாக வாழ்வதற்கு, அதிகூடிய வருவாய் தரத்தக்க கமத்தொழிற் துறைகளில் ஈடுபட்டு, அயராது உழைப்போர்க்கு பூமாதேவி தன்னகத்துள் அடக்கியிருப்பனவற்றை மனித வாழ்க்கைக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் மனமு வந்துதவுவாள். சீரிய முறையில் கமச்செய்கையை வகுத்தால், நம்மாவட்டத்தில் தற்போது தவிர்ந்து விடப்பட்டுள்ள தரம் குன்றிய கல் நிலங்கள் கசிந்து, மணல் நிலவும் மாண்படைந்து காரநிலத்தில் காரம் சரைந்தோடி, பொன் கொழிக்கும் களனிகளாகலாம்.

கல் நிலம் உடைத்து உப உணவுப்பயிர்களும், சமையற்

பாகத்திற்கு வேண்டிய கொத்த மல்லி, வெந்தயம், கடுகு, சீரகம், ஆகிய பயிர்களும் பயிரிடலாம். மணல் நிலத்தில் பிறநாட்டு நாணயம் தீரட்டும் மரமுந்திரிகையும், மனை அமைப்பதற்கு வேண்டிய வேம்பும், பனையும் சமையலுக்கு அதி குடு ஈட்டும் சவுக்கும், கறியைப் பாங்கு செய்யும் புளியும், சனி பாணந்தரும் நெல்லியும், வைத்தியத்திற்கும் வாகனத்திற்கும் சவாக்காரத்திற்கும் வேண்டிய நெய்யும் பயிர்களுக்குப் பின்னாக்குப்பசளை தரும் ஆமணக்கும் வான்பார்த்த பயிர்க்கொகப் பருவத்தே பயிரிட்டும் பயன் பெறலாம். அத்துடன் நன்னீருள்ள மணற்றிடவில் நீர்ப்பாசனத்தின்கீழ் தித்திக்கும் பழமும் புத்துயிரூட்டும் பாணமும் மின் தெறி “உவைன்” தரும் திராட்சை சாகுபடி செய்து செல்வராகலாம். உவர், நிலத்தில் குடிசைக்கைத் தொழிலுக்கு உகந்த பனை, பருத்தி, மாதுளை வான் பார்த்த பயிர்களாகச் சாகுபடி செய்ய

லாம். நன்னீருள்ள உவர் நிலத்தில் பீற்றுாட், உருளைக்கிழங்கு, கோவாய், பூக்கோவா, பசளி, பம்பாய் வெங்காயம் பயிரிடலாம். யாழ். குடா நாட்டில் காலபோக வேளாண்மை முடிந்ததும், குடிசைக் கைத்தொழிலுக்கும் பயன் தரக்கூடிய சூரிய காந்தி, சோயா, நிலக்கடலை, ம்ரவள்ளி ஆகியவற்றை சிறுபோகத்தில் சாகுபடி செய்வதற்கு, வயல் நிலங்களில் கிணறுகள் அமைத்தல் அவசியம். ஆனையிறவுக்கப்பாலுள்ள வயல் நிலங்களில் சிறுபோகத்தில் குடிசைக் கைத்தொழிலுக்குச் சிறந்த சணல், கெளுவ், எள்ளு, நிலக்கடலை, துவரை ஆகியவற்றைச் சொற்ப நீர்ப்பாசனத்துடன் பயிரிடலாம்.

பண்டைக்காலப் பண்புமிக்க கமத்தொழில், அவனி இயங்குவதற்கு அன்று போல் இன்றும் அத்தியாவசியமாயிருக்கின்றது. தற்போதைய நிலையில், நம் நாட்டிற்கு நவன் நயக்கத்தக்கோர்சோம்பித்திரியாச் செல்வன் செல்விகளே, பட்டம் பெற்றோம், அரசாங்கத்தில் பதவிபெறவில்லை என்பெய்வோம் என்னிடம் ஏதுமில்லை என்றெண்ணிச் சோம்பித்திரிவோரைப் பார்

த்துப்பூமாதேவி நகைக்கின்றாள்: சிறந்த விதைகொண்டு, சீரிய முறையில் முன்னோடியாகவே நம் நாட்டின் படித்த வாஸிப்செல்வர், அவர்களுக்கென வகுக்கப்பட்ட பல்வேறு குடியேற்றத்திட்டங்களில் குடியேறி, அல்லும் பகலும் அயராது உழைத்து, சீரும் சிறப்புமாய் வாழ்கின்றனர். நீர்வளம் நிலவளம் படைத்த நம் நாட்டில், வாஸிபவயதினர் ஏறத்தாழ அரைப் பங்கினரெனலாம். இவர்களில் ஆண்பெண்சமபங்கினரெல்லாம். வீட்டுத்தோட்டம் அமைத்து குடிசைக்கைத்தொழில் தொடங்கி, அத்துடன் ஒவ்வோர் செல்வனும் ஒரு ஏக்கர் நிலத்தைச் சாகுபடி செய்தால், நம்நாடு நாவாயிருந்து நாவிற்ரு நகரும் நித்திய உணவுப் பொருட்களை எதிர்பார்க்கவேண்டிய தில்லை.

உண்ணக் காய்கறி தந்திடுவீர்
உழுது நன்செய்ப் பயிரிடுவீர்
எண்ணெய் பால்
நெய் கொணர்ந்திடுவீர்
இளைய நூற்று நல்லாடை
செய்வீர்.

— சுப்பிரமணிய பாரதியார்

மனிதனின் மனத்துக்குள்ளே இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் ஒரு துவந்த யுத்தம் நடந்து கொண்டே வருகிறது. வழிபாடு என்ற உயர்ந்த பாதுகாப்பை நம்பாதவன் அந்தப் போராட்டத்தில் இருட்டுக்கு அடிமையாகிவிடுகின்றான்.

— காந்தியடிகள்

வழி பிறந்திருக்கிறது

எமது சங்கம் புதிதாக நிறுவப்பட்ட ஒரு சங்கம். எனவே சில குறைபாடுகள் இருப்பது இயல்பே. இப்பொழுது கிளைக்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டதால் இக்குறைகளைப் போக்குவதற்கு வழி பிறந்திருக்கின்றது. கிளைக்குழு உறுப்பினர்கள் பொது நோக்கைக் கொண்டவர்களாக இருப்பதனால் அவர்கள் மற்ற வேறுபாடுகள் எல்லாவற்றையும் மறந்து சேவையாற்றுவதிலேயே கண்ணை இருக்கவேண்டும். மேற்கண்டலாறு பருத்தித்துறை ப. நோ. கூ. சங்கத் தலைவர் திரு. M. தம்பி முத்து உறுப்பினர்களுக்கான கருத்தரங்கை ஆரம்பித்து வைக்கையில் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சில பொருட்கள் தட்டுப்பாடாக இருக்கின்றன என்பதனை நீங்கள் மறத்தலாகாது. அவற்றினை இயன்றளவு நியாயமான

அளவு விநியோகிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றோம். நீங்கள் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பதனால் உங்கள் பகுதியின் தேவைகளை நீங்களே நன்கு அறிவீர்கள். எனவே, நெறியாளர் குழுவினர்க்கு சிறந்த ஆலோசனைகளை வழங்க உங்களால் முடியும். ஊழல்களையும், முகாமைச் சீர்கேடுகளையும் களைந்தெறிவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்.

அடுத்துப் பேசிய கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. T. கந்தசாமி கூறியதாவது: இலங்கையிலே கூட்டுறவு தோன்றி 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. சிறிய சங்கங்கள் பொருளாதார ரீதியாக ஒப்பேற்றமடைய முடியாத காரணத்தால்தான் அவை மறுசீரமைக்கப்பட்டன. சங்கங்கள் சுய ஆதார நிலையை அடைவதற்கு முயல வேண்டும். அப்பொ

முதுதான் அவை வெற்றிகரமாக இயங்க முடியும். கிளைக்குழுக்கள் ஆலோசனைச் சபைகளாக இயங்கி சங்கம் மக்களின் தேவைகளை நிறைவுபடுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.

கிளைக்குழுக்கள் ஜனசக்தியை மலரச் செய்வதற்குச் சிறந்த ஒரு வழியென தேசிய கூட்டுறவுச் சபையாழ்கிளைச் செயலாளர் திரு. பொ. செல்வரத்தினம் பேசுகையில் குறிப்பிட்டார். கிளைக்குழுக்களிலே பல இளைஞர்கள் இடம் பெற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சியூட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், சங்கங்கள் நுகர்ச்சிப் பொருள்களை மட்டும் விநியோகிப்பதில் கவனம் செலுத்தாது அபிவிருத்திகளில் ஈடுபடவேண்டும் என ஆலோசனை கூறினார்.

நெறியாளர்குழு உறுப்பினர் திரு. சுந்தரலிங்கம்பேசுகையில் கூறியதாவது: தன்னுதவி, ஒருவருக்கொருவர் உதவி ஆகியவையே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். கூட்டுறவுச்சேவை 'மகேசன் சேவை' என்பதை மறத்தலாகாது. சங்கத்தின் வெற்றி கிளைக்குழுக்களிலேயே தங்கியிருக்கின்றது. எனவே கிளைக்குழுக்கள் திறம்பட இயங்கவேண்டும்.

கிளைக்குழுக்கள் விழிப்புக்குழுக்களாக இயங்க வேண்டுமென நெறியாளர் குழு உறுப்பினர் திரு. நவரத்தினம் கூறினார். கிளைக்குழுக்கள் தெரிவு செய்யப்பட்ட பின்பு சங்கம் திறம்பட இயங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



மலைபோல் உயர்ந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் மனத்திண்மை உம்மிடம் உள்ளதா? உலக முழுதும் வாள் கைக்கொண்டு உம்மை எதிர்த்து நிற்கினும், நீர் ஒழுங்கென நினைப்பதைச் செய்யத் துணிவீரா? உமது மனைவியரும் குழந்தைகளும் உம்மை எதிர்ப்பினும், உமது பணமெல்லாம் போயினும் உமது புகழ் அழியினும், உமது செல்வம் மறையினும், அப்போதும் விடாது பற்றுவீரா? அப்போதும், அதையே தொடர்ந்து நீர் கொண்ட குறியைநோக்கி முறையாக முன் செல்வீரா?

—சுவாமி விவேகானந்தர்

தபால் மூலம்

அமைந்த பயிற்சினெறி

கூட்டுறவுப் பணியாளர் தராதரப்பத்திரம் (கனிஷ்ட தரம்)

பல்வேறு கூட்டுறவுக் கல்வி நிலையங்களில் நடாத்தப்பட்டு வருகின்ற கூட்டுறவுப் பணியாளர் தராதரப்பத்திர (கனிஷ்ட தர)ப் பயிற்சி நெறிக்குப் பதிலாக தபால் மூலம் அமைந்த பயிற்சினெறி யொன்று 1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இடம் பெறுகின்றது.

இப்பயிற்சினெறி, சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடாத்தப்படும்.

தகைமைகள்:- கூட்டுறவுச் சங்கமொன்றின் பணியாளர் எவரேனும் இப்பயிற்சி நெறியினைப் பயிலலாம்.

பதிவு செய்தல்:- இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பஞ் செய்ய விரும்புவோர், 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர், கொழும்பு 3, காலி வீதியில் 455 ஆம் இலக்கத் திலுள்ள ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபையில் தம்மைப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.

பதிவு செய்வதற்காய கட்டணம்:- பயிற்சி நெறிக் குரிய கட்டணம் ரூபா 5/- ஆகும்.

பாடங்கள்:- கனிஷ்டதரப் பயிற்சி நெறி 3 பாடங்களைக் கொண்டது. அவையாவன: கூட்டுறவு, கணக்குப் பதிவியல், விற்பனைவியல், பயிற்சி நெறிக்குப் பதிவு செய்துள்ள பரீட்சார்த்தி, விரும்புவாராயின், தடவையொன்றுக்கு ஒரு பாடமாக எடுக்கலாம்.

பயிற்சினெறிக்காய கட்டணங்கள்:-

கூட்டுறவு	—ரூபா 15,00
விற்பனைவியல்	—ரூபா 15,00
கணக்குப் பதிவியல்	—ரூபா 20,00

விண்ணப்பங்கள்:- இப்பயிற்சி நெறிக்குப் பதிவு செய்வதற்காக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் குறிக்கப்பட்ட படிவத்தில் அமைந்திருத்தல் வேண்டும். இத்தகைய படிவங்களைப் பெற்றுக்

கொள்வதற்கு, உதவிச் செயலாளர், தபால் மூலம் அமைந்த பயிற்சி நெறிகள், ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபை, 455, காலி வீதி, கொழும்பு 3 என்ற முகவரிக்கு எழுதுதல் வேண்டும். விண்ணப்பங்கள் பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும் அல்லது சபையின் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

சகல விண்ணப்பங்களும், விண்ணப்பதாரிசேவையாற்றுகின்ற கூட்டுறவுச் சங்கத்தினூடாக அனுப்பப்படுவதுடன் பதிவு செய்வதற்காய்கட்டணங்களையும் (ரூபா 5/-) பயிலவுள்ள பாடத்துக்கு அல்லது பாடங்களுக்குரிய கட்டணங்களையும் கொண்டதாயிருத்தல் வேண்டும். செலுத்தப்படவேண்டிய கட்டணங்களை சபையின் அலுவலகத்துக்கு நேரிலே சென்று செலுத்தலாம் அல்லது ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபையின் பேரில் செய்யப்பட்டதான காசுக்கட்டளை அஞ்சற்கட்டளை மூலம் செலுத்தலாம்.

பரீட்சை - பொல்கொல்லையிலுள்ள கூட்டுறவுப் பாடசாலையே இப்பரீட்சையை நடாத்தி, சான்றிதழையும் வழங்கும். ஒவ்வொருவருடமும் ஜூலை மாதத்திலும் டிசம்பர் மாதத்திலும் இப்பரீட்சைகள் நடாத்தப்படும். தபால் மூலம் படித்துள்ள பாடத்தினை அல்லது பாடங்களை மாத்திரமே இப்பரீட்சையின்போது பரீட்சார்த்திகள் எடுக்கலாம். பரீட்சார்த்தி சித்தி எய்துகின்ற ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு சான்றிதழ் வழங்கப்படும். மூன்று பாடங்களிலும் சித்தியெய்துபவர்களுக்கு மாத்திரமே கூட்டுறவுப் பணியாளர் கனிஷ்டதரத் தராதரப்பத்திரம் வழங்கப்படும்.

இப்பயிற்சி நெறிக்குப் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே இப்பயிற்சினெறி பற்றிய விபரங்கள் அடங்கிய விபரமஞ்சரி தபாலில் அனுப்பப்படும்.

மேலும் விபரங்களுக்கு பொதுச் செயலாளர், ஸ்ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபை, 455, காலி வீதி, கொழும்பு 3 என்ற முகவரிக்கு எழுதவும்.

தெய்வத்தின் அயயகரம் கூட்டுறவு

—அப்பச்சி மகாலிங்கம்—

கூட்டுறவை நிலம் என்று சொல்வோம், அஃது
சுவலயத்தா ரனைவரையுந் தாங்குஞ் சக்தி!
வாட்டுகின்ற வறுமையெனும் தீயை நூர்த்த
வண்மையினால் நீர் ஆகும் கூட்டுறவு
ஆட்டி வைத்த தரகனையும் கள்ளச்சந்தை
அநியாயக்காரனையும் தீய்த்து இந்த
நாட்டை விட்டு ஓட்டியதால் கூட்டுறவை
நன்மை தரு தீயென்று சொன்னாலென்ன?

சுகவாழ்வு தந்ததனால் கூட்டுறவைச்
சூழ்ந்துள்ள நற்காற்று என்னலென்ன
இகவாழ்வில் அது பரவாத் துறைகளில்லை
என்பதனால், விண் என்று சொன்னாலென்ன?
மிகையான பேச்சில்லை, உண்மை, உண்மை
மேலான வாழ்க்கை நெறி வேறுஇல்லை
சுகம் வாழ வழிகாட்டும் கூட்டுறவு
சனநாயகம்தந்த மூத்தபிள்ளை!

ஆணென்று பெண்ணென்று பேதமில்லை,
 அழகென்று குறையென்று ஆருமில்லை,
 நானென்று நீயென்று பேச்சுமில்லை
 நாமென்ற சொல்லாலே வையங் காத்துக்
 காணாத புதுவாழ்வு தந்த கொள்கை
 கரையில்லா நன்மைகளைத் தந்தகொள்கை
 பேணாது விடுவோமா? விட்டுவிட்டால்
 பிற்காலச் சந்ததிக்கு வாழ்வு ஏது?

வேறு

எல்லையிலாத் தொல்லையிலே மனிதர் வாழ்ந்தார்
 என்னவழி மீட்சி பெற என்று நொந்தார்
 வல்லவர்கள் வாழ்ந்தார்கள் செல்வஞ்சேர்த்து
 வாயற்றோர் மண்ணினிலே புரண்டு வாழ்ந்தார்
 நல்லவர்கள் செய்த தவம் பலித்த தென்ன
 நல்வாழ்வு நெறிகாட்டும் கூட்டுறவு
 தொல்லைகளைப் போக்க எனத் தெய்வமெண்ணித்
 தூக்கிய ஓர் அபயகரம் வாழ்க! வாழ்க

கூட்டு

நாம் பல பொருள்களைப்பற்றிக் கிளியைப்போல் பேசுகிறோம். ஆனால் செயலளவாக்குவதில்லை; சொல்லுதலும் செய்யாதொழிதலும் நமக்கு வழக்கமாய் விட்டன. இதன் காரணம் யாது? உடற் பலவீனம். இவ்விதப் பலமற்ற மூளையால் ஒன்றையும் செய்ய இயலாது. நாம் அதைப்பலப்படுத்தவேண்டும். முதன் முதலில் தமது இளைஞர் பலமுடையராதல் வேண்டும். ஞானம் பின்னால் வரும், கீதையைக் கற்பதன் மூலம் சிட்டுவதிலும் அதிகமாகக் காற்பந்தாட்டத்தால் பரலோகத்தைக் கிட்டலாகும். உமது கைத்தசையும் பிற தசைகளும் சற்றே வலிமை மிகுவதால், கீதையை முன்னிலும் நன்றாகநீர் அறிவீர். உமது இரத்தத்திலே ஒரு சிறிது பலம் கூடுவதால் கண்ணபிரானது மேதை வலிமையையும் பேராற்றலையும் முன்னிலும் நன்கு அறிப்பப் பெறுவீர். உமது உடல் உறுதிபெற நின்று, உள்ளே ஆண்மையுணர்ச்சி கிளரும்போது, உபநிடதங்களின் பொருளையும் ஆத்மனின் மகிமையையும் முன்னிலும் நன்கு அறிவீர்.

—சுவாமி ஸிவேதானந்தர்

How Coops in My Area Are Helping in Community Development

This essay won the second prize in the Essay Contest (Seniors) organised in connection with International Cooperative Day.
Shanti Kathirgamasekeram.
(Mahajana College)

A characteristic feature of the economies of most of the countries in Asia is the predominance of agriculture which provides the means of livelihood for over two-thirds of the population. In Sri Lanka it constitutes the main source of foreign exchange earnings and government revenue.

Our fundamental problem is to improve the life of the rural people. For generations to come they are bound to form the bulk of our population. Development of cooperatives is essential not only for increasing rural income and facilitating credit for production but also for building up a cooperative rural economy. Cooperatives not only create economic opportunities but also the much needed self-confidence in the farmers. Self-confidence is of the utmost importance in building up new leadership from the rural masses. When

the farmers as a class feel confident of themselves it is easier to carry out the goals set for the national economy.

Nation Building

It has now come to be recognised that children are entitled to know all about life around them including all the institutions and their activities. Cooperative Societies can therefore make a distinct and outstanding contribution to the complex process of nation building. Sri Lanka is a country of villages. Community Development through cooperatives is the correct approach to bring about an all round development in the village with the active participation of the villager in all its stages of development. Even as the late Dr. Zakir Hussain pointed out "The youth of today require an objective which will inspire them, a set of values which will inspire them, a set of values which will sustain them and a programme of action which will appeal to them. The Co-operative Movement provides all these".

Cooperative Societies in my area are now starting to play a significant role in the encouragement of the socio-eco-

conomic life of the community. The reorganised multi-purpose cooperatives with emphasis on rural banking are the centres of social and economic life of the village. They are altering colonial attitudes and utilising all the available potential resources of the area to build a new social democracy. They are fostering a better understanding of the problems and needs of the community and are inculcating a spirit of selfless and patriotic service in the cause of the country. The crux of the matter is that the cooperatives are preparing the people of the country for the enormous tasks of national reconstruction.

Viable

The cooperative movement has broadened its activities and is today a viable organisation which can revitalise the rural economy. The functions of the newly reorganised cooperatives include distribution of essential foodstuffs, marketing, banking, education and recreation. Each one of these functions is inter-linked and inter-connected. The Cooperative Rural Bank helps the farmer in his efforts to maximise production and has

a special function to play in the formation of socialised capital at the rural level. The Cooperative Movement has given to the people a sense of participation and identity and since our economy has been pushed backward as a result of bad planning and insurgent activities, the best chance for development is through the Cooperative Movement.

Cooperatives now undertake wholesale and retail distribution in their respective areas and this move has tended to oust private monopolies that have been exploiting the masses for long.

In the process of community development youth has an important contribution to make. It is in their interest and in the interest of society as a whole that youth should take a more active part in the Cooperative Movement. Under socialism no one can live by appropriating the fruits of another's labour. All able bodied persons must work. Every citizen of a socialist country works according to his ability and is paid according to the quality of his work. Cooperatives thus form a solid basis for the development of socialist relationships.

MY HOME GARDEN

This essay won the first prize in the Essay Contest (Juniors) organised in connection with International Cooperative Day,

Peter Dev Anand
(Mahajana College)

In these days every home should be proud of its home garden. A flower garden is not so important as in the past. A vegetable garden is paying and useful nowadays.

In my home I have a small flower garden and a big vegetable garden. In the flower garden I have a few flower plants and crotons. The flower plants are jasmine, roses, shoeflower etc.

The vegetable garden is at the back quite close to the well, where I plant all kinds of vegetables. Namely ladies finger and brinjal in one section, plantains on the other side; tapioca on one side and a small bed of onions and chillies. On the sides I have some climbers namely lentil, beans, bitter gourd etc. A few drum stick trees are along the fence.

I always till the soil before planting as I have different plants in different beds. I am able to till and manure it after each section's yielding season is over. I have noticed that if

I plant them in off seasons they don't come up well. I enjoy watering the plants on alternate days and it's a joy to see the shoots come up. When it flowers and bears fruit I feel very happy. I enjoy plucking brinjals and chillies etc. I have so far given vegetables only for our home use and my parents are happy and I am proud of my garden.

But one day I was shocked to find that stray goats had come into our compound, entered my garden at the back and eaten a number of plants. But I was happy that they couldn't eat the pumpkins. They don't like the creeping pumpkin plant leaves. Don't you think that cattle breeders should not let their cattle stray into other people's compounds?

Every home can have a flower garden to add beauty and a vegetable garden to add to one's income as I do.

Time is spent usefully and when I go into my garden I am able to think of the creator and enjoy nature at its best, seeing the bees busy collecting honey and butterflies and little birds flying about gathering nectar. When I feel depressed a walk around my garden gives comfort and joy. So I will advise every body to have a home garden like mine.

CONTROL OF EXPENSES

Types of Expenses

The control of expenses can be reviewed in three major ways:

1. Expenses outside the control of the manager.
2. Expenses within the control of the manager.
3. Expenses and their relationship to turnover.

Expenses Outside the Control of the Manager

There are expenses like rent, interest, depreciation on buildings which are mainly outside the control of the manager. He may still have some influence on them. For example, the greater the sales with the same expenses, the smaller will be the percentage of expenses incurred on them. In addition, his full-time occupation in the business of the society should result in his advice being listened to by the managing committee when it plans new premises, and other developments, which will result in increased expenses.

Expenses Within the Control of the Manager

If the manager is to control expenses, he must have a clear idea of what they may involve, record them and make progressive comparisons. It is not enough to compare totals. He must seek out the offending

element, and do something about it.

The items over which he has control are:

(a) WAGES. If too many persons are employed for the trade, the wage expenses will be high. If the staff is inefficient and badly trained, they will need more employees in ratio in turnover than is necessary where efficiency is higher. One simple method, not too rigidly adhered to, is to compare the average turnover per staff per member with those of the neighbouring Societies and stores. It is often found to differ greatly and managers must examine how far they are employing labour force.

(b) GOODS AND STOCK CHANGES. Stock represents money on which interest has to be paid, usually at a rate not less than that paid to members on their share capital. Unnecessary funds tied up in stock cause unnecessary expense. In the same way, credit accounts represent money lent to the member on which interest has to be paid. This is a point to be borne in mind by those, particularly managers, who wish to see credit extended.

(c) STATIONERY, ETC. Whilst the manager finds that there are essential books and records which he must maintain there are still tests of efficiency, eco-

nomy of waste, in using stationery and postage.

(d) **CLEANING MATERIALS.** The cleaning materials used in the business can obviously be controlled by the managers, but not to the point of limiting cleanliness.

(e) **WRAPPING MATERIALS.** In an attempt to control wrapping and packing materials many managers will dispense with it altogether or use inferior material. This is one of the occasions when minimum expense may be false economy.

(f) **LIGHTING.** Lights left on unnecessarily are an extravagance which cannot be afforded.

The manager should examine the above statement carefully and critically when it is compiled at the end of each year.

It must be submitted for the scrutiny of the committee who should examine and correct any shortcomings.

A moment's reflection on the foregoing comparative statement shows clearly that many of the expenses remain constant with increased turnover. Generally increased trade will reduce the percentage of expenses.

"The influence of increasing turnover is probably the most important factor in reducing the burden of expense".

Expenses can be Productive

Hints for manager :

1. Expenses are not a loss. Well-devised and controlled, they can help to increase the

surplus of the society. Good advertising is an example. Well-lit premises are another.

2. Watch the relationship of turn-over to expenses. This is more important than total expenses

3. Some economies are false savings, e.g., very low wages and too small staff may mean bad services.

4. Keep accurate records of the main expenses: rent, wages, transport, lighting and equipment.

5. Compare one society's performance with another. This is usually done when percentages are used. Make sure you compare "like with like". Nationally, or at district levels, it should be possible to calculate from society reports and returns, the averages for the region.

Other Expenses Already Noted

We have in previous chapters already noted other expenses which claim some of the society's surplus and stressed the need for watchful economy.

STOCK TURNOVER (consumer and agriculture supplies),

Money in the bank earns interest. Money in goods earns nothing until it is sold. Unnecessary stock is an unnecessary expense. Each year it is held in store, the charges for it of interest on capital, storage (rent) and labour (care and management) may be as much as 5% of its value and old

goods will be deteriorating and losing more money.

INTEREST ON SHARES (Dividends on Capital).

The surplus of a genuine cooperative should be returned to members in proportion to their patronage, i.e. business with the society. A small share of usually not more than 6% should be paid to capital. It is the expense involved in:

1. Attracting it,
2. Restoring and renewing it.

Sales on Credit

Sales on credit are expensive. Not only the capital it uses, but the services they demand for collection and control are expensive, and young societies short of capital cannot afford them.

Surplus and Expenses

Within the general terms of trade, we may assume a standard average of margins of profits on goods which vary little over a half-year period from one society to another. In many parts of Asia, one may assume 7% to 10% for gross surplus in a general store selling foods, textiles and farm supplies. In many stores where only basic goods are sold, the gross surplus may be about 3% to 5%.

The gross surplus is the difference realised between the cost value of the goods and the value at which they are sold. The net surplus which is in fact returned to the members

on the basis of patronage is greatly influenced by the manager's control of expenses. He must increase the total sales and by wise salesmanship, maximise the varieties of purchases made by customers. If the business of a cooperative store is restricted to the sale of basic foodstuffs, the situation should be considered as unsatisfactory.

Members like to see rates of patronage refunds and interest on member's capital maintained at a regular level. Every increase in expenses can decrease both.

When an uncontrollable expense-increase arises, i.e., taxes and salaries to meet rising cost of living the manager must seek ways of cushioning the blow.

1. Additional Sales

How many more sales must be achieved to help "mop up" the added charges. He will have to calculate the new expenses rate based on increased charges then calculate how much more must be sold to cover the new salaries, etc., and yet maintain the same rate of surplus

2. Can Other Expenses be Reduced?

Number and sizes; stationery; using old envelopes; reducing transport; e.g., hired or own transport; light; power; re-organisation of jour-

eyes; different types of transport.

Ratio and Records

A number of simple records and patronage can be compiled to give the manager and the board a continuous and up-to-date picture of the influence of expenses on the turnover and surplus of the society.

Note following—The weekly sales for the period last year must be for the same period as this year, i.e. same date and approximate period.

This record should be submitted regularly to the managing committee.

Experience will teach what are the accepted rates of expenses. At the beginning of each period, the committee and manager can estimate (or budget) what should be reasonable rates, and maintain a continuously watchful eye on week-by-week performance to see how the estimate is being followed.

Immediately discrepancies appear, they must be checked.

Factors Affecting Expenses

(a) Small societies have higher percentages of expenses—unless members do voluntary work sales interests, expenses ratios tend to fall.

(b) Service performed—Extra services for members, delivery orders and credit, etc., means extra expenses. A wealthy community will expect more services, and be prepared to pay for them.

(c) Range of goods—Goods requiring special display or protection, or wide selection and a store with a large number of different items will all increase expenses. The former, because of the special equipment they require, and the latter because of the capital tied up in stock and be interested possibility of deterioration.

Other Expenses

If the net trading surplus is to be calculated at regular intervals, say monthly, the estimates for the expenses must be prepared for the same period.

**கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவையான
புத்தகங்களும் பத்திரங்களும்**

கீழே காட்டப்பட்டிருக்கும் பட்டியலிலுள்ள புத்தகங்களும், பத்திரங்களும் எங்களிடம் விற்பனைக்கிருக்கின்றன. தங்கள் தேவைகளை எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

1. கடன் மனுப்பத்திரம்	...	-04
2. கடன் முறிப்பத்திரம்	...	-05
3. மத்தியஸ்தத்திற்கு மனு	...	-03
4. கேள்விப் பத்திரம்	...	-05
5. அங்கத்தவர் பாஸ் புத்தகம் (நாணய சங்கம்)	...	-25
6. ப. நோ. கூ. சங்கப் பாஸ்புத்தகம்	...	-50
7. அங்கத்தவர் பேரேடு	...	8-00
8. பொதுப் பேரேடு (நாணய சங்கம்)	...	3-50
9. ,, (பண்டசாலை)	...	9-00
10. கடன் இடாப்பு	...	4-00
11. அங்கத்தவர் இடாப்பு	...	2-25
12. காசுப்புத்தகம் (நாணய சங்கம்)	...	5-00
13. ,, (பண்டசாலை)	...	7-00
14. ,, (ப. நோ. கூ. சங்கம்)	...	6-00
15. சிட்டைப்புத்தகம் 20/1	...	3-25
16. ,, 8/1	...	3-75
17. மனேஜர் பிணைப்பத்திரம்	...	-20
18. பொருள் பேரேடு	...	7-00
19. அங்கத்துவ மனுப்பத்திரம்	...	-03
20. பங்கு இடாப்பு	...	3-50
21. பங்குப்பணச் சிட்டை	...	1-30
22. விளைபொருள் இடாப்பு	...	6-25
23. உபவிதிகள் ப. நோ. கூ. சங்கம்	...	-40
24. விவசாயக் கடன் மனுப்பத்திரம்	...	-10
25. விவசாயக் கடன் முறிப்பத்திரம்	...	-05
26. நெசவுச் சங்க உபவிதிகள்	...	-40
27. சமரசங்களின் கணக்குமுறை	...	2-50
28. ப. நோ. கூ. ச. சமாச உபவிதிகள்	...	-45
29. ரொக்கவிற்பனவுச் சிட்டை (நெசவு)	...	2-00
30. கடற்தொழிலாளர் கூ. க. வி. சங்க உபவிதிகள்	...	-7
31. நடைமுறைவிதிகள் (கடற்தொழிலாளர் சங்கம்)	...	-755
32. உறுப்புரிமை விண்ணப்பப்பத்திரம்	...	-05
33. நியமன விண்ணப்பம் இல. 2	...	-04
34. ,, இல. 3	...	-04
35. கொள்வனவு பாஸ் புத்தகம்	...	-75
36. கூட்டுறவுக்கொடி (பெரியது)	...	5-00
37. ,, (சிறியது)	...	2-00
38. ஊழியர் சகாயநிதி-பத்திரம் 'சி' புத்தகம்	...	5-00

தேசிய கூட்டுறவுச் சபை (யாழ் மாவட்டக்குழு)

காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்

வடபகுதிக் கூட்டுறவாளர் உழைப்பின் சின்னம்
வீரசிங்கம் மண்டபம்

அரங்க அமைப்பு ஆசன அமைப்பு
மின்னொளி அமைப்பு

அத்தனையும் கலையழகுடன் அமைந்த மண்டபம்

வாடகைக் கட்டணங்கள்

நாடகம், நடனம்

இரவு 5 மணித்தியாலங்களுக்கு 250-00
மேற்படாத காலம்

பகல் ,, ,, 200-00

இசை நிகழ்ச்சிகள்

இரவு ,, ,, 175-00

பகல் ,, ,, 150-00

ஏனைய நிகழ்ச்சிகள்

இரவு முதலாவது மணித்தியாலம் 100-00

(மேலதிக நேரம் அல்லது பகுதி நேரம்)

1 மணித்தியாலம் 40-00

பகல் முதலாவது மணித்தியாலம் 75-00

(மேலதிக நேரம் அல்லது பகுதிநேரம்)

1 மணித்தியாலம் 30-00

திருமணம் - ஊல் அல்லது இரவு

முதல் 2 மணித்தியாலங்கள் 200-00

(மேலதிக நேரம்) 1 மணித்தியாலம் 50-00

பீணை இரவு 150-00

பகல் 100-00

குறிப்பு: கட்டணம் முழுத்தொகையும் நிகழ்ச்சி நிகழ்விற்கும் திகதிக்கு முன்பே செலுத்தப்படவேண்டும்.

தேசிய கூட்டுறவுச்சபை (யாழ் மாவட்டக்குழு)

தொலைபேசி: 12, காங்கேசன்துறை வீதி,

7238

யாழ்ப்பாணம்.